

வாடிக்கையாளர் உடன்படிக்கை

இந்த ஒப்பந்தமானது அன்று அங்கீகரிக்கப்பட்ட முதன்மை வர்த்தகராக இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமும் (பதிவு இல. PB228), இல. 53, 04வது மாடி, தர்மபால மாவத்தை, கொழும்பு 03, இலங்கை என்ற முகவரியைக் கொண்டதுமான **HNB** செக்கியூரிட்டீஸ் லிமிட்டெட்க்கும் (இதனகத்துப் பின்னர் “வர்த்தகர்” என குறிப்பிடப்படும் மற்றும் அதன் வழியுரிமையாளர்கள் மற்றும் நியமிக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கும்) (தே.அ.அ.இல./CRN) என்ற இலக்கத்தையுடைய என்பவருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டது. (இதனகத்துப் பின்னர் “வாடிக்கையாளர்” என குறிப்பிடப்படும் மற்றும் அதன் வழியுரிமையாளர்கள் மற்றும் நியமிக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கும்)

வர்த்தகர் - திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மற்றும் ஏனைய மத்திய வங்கி பிணையங்கள் மற்றும் வரவிருக்கும் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளவைகள், அத்துடன் தற்போது மற்றும் வரவிருக்கும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படமுடியுமான நிறுவனத்தின் ஏனைய தயாரிப்புகள் போன்ற அரசாங்கப் பிணையங்களை விநியோகிக்க இலங்கை மத்திய வங்கியால் நியமிக்கப்பட்ட முதன்மை வர்த்தகர்.

வாடிக்கையாளர் - வர்த்தகர் மூலம் ஏதேனும் ஒரு தயாரிப்பு அல்லது ஏதேனும் சேவையை அல்லது அவை தொடர்புடைய ஒரு அக்கறையை வாங்கும் அல்லது விற்கும் அல்லது வேறுவிதமாக பெறும் அல்லது அகற்றும் எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் அல்லது அத்தகைய தயாரிப்பு அல்லது அதிலுள்ள ஏதேனும் சேவை அல்லது அக்கறையின் சாத்தியமான கையகப்படுத்துதல் அல்லது அகற்றுதல் ஆகியவற்றிற்காக வர்த்தகருடன் பேச்சுவார்த்தை நடத்துபவரை, சூழல் அவ்வாறு அனுமதிக்கும் இடத்து அத்தகைய வாடிக்கையாளரின் அல்லது அத்தகைய வாடிக்கையாளர் நிலையின் ஒரு சட்டப் பிரதிநிதியை (ஒரு அட்டோர்னி தத்வத்தின் கீழ் வாடிக்கையாளருக்காகச் செயற்படும் ஒரு நபர்) உள்ளடக்குவதுடன், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொது நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும்.

பொது நிபந்தனைகள்

7

1. அறிமுகம்

இந்த பொது நிபந்தனைகள் வாடிக்கையாளர் மற்றும் வங்கி/முதன்மை வர்த்தகர் (கூட்டாக "வர்த்தகர்") இடையே செய்துகொள்ளப்படும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் ஏற்புடையதாகும் என்பதுடன், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு ஏற்புடைய குறிப்பான நிபந்தனைகளால் மிகைநிரப்பாக்கப்படலாம், ஏதேனும் முரண்பாடு நிலைமைகளின் போது அத்தகைய குறிப்பான நிபந்தனைகள் இந்த பொது நிபந்தனைகளை மேலோங்கியிருக்கும்.

2. அதிகாரம்

(a) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படியும் குறிப்பான நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளவற்றிற்கும் இணங்க, காகிதங்கள் அற்ற தரவுப் பதிவுகளிலான பிணையங்கள் மற்றும் வாடிக்கையாளரின் நலன்களை வைத்திருக்க வர்த்தகர் பிணையங்கள் கணக்குகளைத் திறந்து பராமரிக்கலாம்.

(b) வர்த்தகர் ஏதேனும் மாற்றத்திற்கு முறைப்படி அதிகாரமளிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து எழுத்துமூலமான அறிவிப்பை அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு அறிவிப்பை பெறும் வரை, மேலும் வர்த்தகர் அதன்படி செயற்படுவதற்கு ஒரு நியாயமான நேரத்தைப் பெற்றிருந்து (அதன் பின்னர் அந்த மாற்றத்தின் மீது தங்கியிருக்கலாம்), காகிதங்கள் அற்ற தரவுப் பதிவுகளிலான பிணையங்கள் தீர்வு முறைமையின் வர்த்தகர் நேரடி பங்கேற்பாளர்களுக்கு (DDPs) ஏற்புடைய முறைமை விதிகளுக்கு உட்பட்டு, தொடர்பாடல்களை அனுப்புவதற்கு (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) அல்லது வேறு ஏதாவது செய்ய, வாடிக்கையாளரால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் அதிகாரத்தையும் சார்ந்திருக்கலாம்.

(c) வர்த்தகர், வாடிக்கையாளரின் குறிப்பான அறிவுறுத்தல்கள் இல்லாமல், குறிப்பிட்ட நிபந்தனைகளில் அடையாளம் காணப்பட்ட அத்தகைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

(d) வர்த்தகர், வாடிக்கையாளருக்கு உரிமையுள்ள காகிதங்கள் அற்ற தரவுப் பதிவுகளிலான திறைசேரி உண்டியல்களில் காகிதங்கள் அற்ற தரவுப் பதிவுகளிலான திறைசேரி உண்டியல்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் ஈட்டங்களின் மீதான முதிர்வுத் தொகையைப் பெறலாம்.

(e) வர்த்தகர் வாடிக்கையாளரின் ஒரு பிணையங்கள் கணக்கில் ஒரு பிழையான பற்று அல்லது வரவைத் திருத்தலாம் மற்றும் அத்தகைய திருத்தம் குறித்து வாடிக்கையாளருக்கு எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும்.

3. தொடர்பாடல்கள்

வேறுவிதமாக ஒப்புக் கொள்ளப்பட்டாலேயன்றி, வாடிக்கையாளர் அல்லது வர்த்தகர் மற்றவருக்கு எழுத்துமூலமாக, தொலைநகல் பரிமாற்றம் அல்லது வர்த்தகருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய, இலத்திரனியல் தொடர்பாடல் மூலம், அறிவுறுத்தல்களை வழங்கலாம். வாடிக்கையாளர் அத்தகைய தகவல்தொடர்புகளின் மூலத்தை சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட எந்தவொரு ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கும் இணங்க வேண்டும் என்பதுடன், வாடிக்கையாளர் எந்த விதமான இணக்கமின்மைக்கும் வர்த்தகருக்கு ஏற்படக்கூடிய இழப்பு அல்லது சேதத்திற்கு வர்த்தகருக்கு இழப்பீடு செலுத்த வேண்டும்.

4. செயலாற்றுகை

- (a) முதன்மை வர்த்தகர் தொழிற்துறையின் தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டபடி, எந்தவொரு பரிவர்த்தனை தொடர்பிலும் வர்த்தகர் தனது கடமைகளை நல்ல நம்பிக்கையுடனும் நியாயமான கவனத்துடனும் நிறைவேற்றுவார்.
- (b) எந்தவொரு பரிவர்த்தனையைப் பொறுத்தமட்டிலும் அதன் எந்தவொரு கடமைகளையும் நிறைவேற்றத் தவறியமைக்காக, அத்தகைய செயலாற்றுகை அதனை செயற்படுத்தத் தேவைப்படுத்தப்படும் படியான எந்தவொரு அரசாங்க அல்லது வேறு அதிகாரத்தரப்பின் ஏதேனும் சட்டம், ஒழுங்குமுறை அல்லது வேறுதேவைப்பாடுகளை மீறியதாக இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளரோ அல்லது வர்த்தகரோ பொறுப்பாக மாட்டார்கள்.

5. வாடிக்கையாளர் தகவல்

- (a) பிணையங்கள் கணக்குகளைத் திறப்பதற்கும் பராமரிப்பதற்கும் மற்றும் எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடுவதற்கும் வர்த்தகருக்கு நியாயமாகத் தேவைப்படும் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஏனைய தகவல்களை வாடிக்கையாளர் வர்த்தகருக்கு வழங்க வேண்டும், மேலும் அத்தகைய தகவல்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் வாடிக்கையாளர் உடனடியாக வர்த்தகருக்குத் தெரிவிக்க வேண்டும்.
- (b) வர்த்தகர் வாடிக்கையாளர் தொடர்பான தகவல்களை அந்தரங்கமானதாக வைத்திருக்க வேண்டும், இருப்பினும் வாடிக்கையாளர் அத்தகைய தகவலை வெளியிட ஒப்புக்கொண்டால் அல்லது வர்த்தகரின் ஏதேனும் தரவை செயன்முறைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பினருக்கு அல்லது எந்தவொரு சட்டத்தின் மூலமாகவோ

அல்லது நீதிமன்றத்தின் உத்தரவின் மூலமாகவோ அத்தகைய தகவல் வெளியிடப்பட வேண்டும் என தேவைப்படுத்தப்படும் பட்சத்தில் வர்த்தகர் அத்தகைய தகவலை வெளியிடலாம்.

6. பொறுப்பு மற்றும் இழப்புறுதி

- (a) மறைமுக, தற்செயலான அல்லது விளைவான இழப்பு அல்லது சேதங்களுக்கு வர்த்தகர் அல்லது வாடிக்கையாளருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.
- (b) வர்த்தகர் அல்லது அதன் பணியாளர்கள் அல்லது முகவர்கள் தரப்பில் எவராலும் கவனயீனம் அல்லது கடப்பாடு தவறுதல் காரணமாக ஏற்பட்டாலேயன்றி, வாடிக்கையாளரால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகர் பொறுப்பேற்கமாட்டார்.
- (c) பொது நிபந்தனைகள் மற்றும் குறிப்பான நிபந்தனைகளுக்கு இணங்க வழங்கப்பட்ட வாடிக்கையாளரின் எந்தவொரு அறிவுறுத்தல்களையும் நிறைவேற்றுவதால் ஏற்படும் இழப்பு அல்லது பொறுப்பிலிருந்து, நிர்ணயிக்கப்பட்ட பெறுமதித் திகதியன்று வர்த்தகருக்கு நிதிகளைத் தீர்ப்பது உள்ளடங்கலாக ஆனால் அதனுடன் வரையறுக்கப்படாத, மற்றும் அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாக வர்த்தகருக்கு ஏற்படும் இழப்பிலிருந்து வர்த்தகரை இழப்பெதிர்காப்புச் செய்ய வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார்.
- (d) வாடிக்கையாளர் ஒரு தனிநபருக்கு மேற்பட்டவராக இருந்தால், வாடிக்கையாளரை உள்ளடக்கிய அனைத்து நபர்களும், வர்த்தகருக்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பாவார்கள்.

7. கட்டணங்கள், வரிகள் மற்றும் அறவீடுகள்

- (a) வாடிக்கையாளரால் வர்த்தகருக்கு வழங்கப்படும் எந்தவொரு கட்டண அட்டவணையிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்டணங்களை வாடிக்கையாளர்வர்த்தகருக்கு செலுத்த வேண்டும். கட்டணங்கள் வர்த்தகரால் தனது தற்றுணிபின்படி தள்ளுபடி செய்யப்படலாம்.
- (b) வாடிக்கையாளருக்கும் வர்த்தகருக்கும் இடையில் அல்லது வாடிக்கையாளரின் சார்பாக வர்த்தகரால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிவர்த்தனை தொடர்பிலும் விதிக்கப்படும் வரிகள், அறவீடுகள் மற்றும் தீர்வைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வர்த்தகரால் ஏற்படும் அனைத்து செலவுகளையும் வாடிக்கையாளர் வர்த்தகருக்கு செலுத்த வேண்டும்.

8. பிணை உரிமை மற்றும் எதிரீடு

(a) வாடிக்கையாளருக்குச் சொந்தமான அனைத்து பணம், வைப்புத்தொகைகள் மற்றும் பிணையங்கள் ஆகியவற்றின் மீது வாடிக்கையாளரிடமிருந்து வர்த்தகருக்கு செலுத்த வேண்டியுள்ள அனைத்துத் தொகைகளின் தீர்வு நிலுவையில் உள்ள ஒரு பிணை உரிமையை செயற்படுத்த வர்த்தகருக்கு உரிமை உண்டு.

(b) வாடிக்கையாளரிடமிருந்து வர்த்தகருக்கு செலுத்த வேண்டிய தொகையை திருப்திப்படுத்தும் வகையில், எந்தவொரு கணக்கிலும் வாடிக்கையாளரின் வரவில் உள்ள அத்தகைய எந்தவொன்றையும் எதிரீடு செய்யும் மற்றும் எடுத்துக்கொள்ளும் உரிமையை செயற்படுத்த வர்த்தகருக்கு உரிமை உண்டு.

9. ஒப்பந்த உறுதிப்படுத்தல்கள் மற்றும் வாடிக்கையாளர் கூற்றுக்கள்

(a) வாடிக்கையாளரின் சார்பாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வர்த்தகர் எழுத்துமூல உறுதிப்படுத்தலை அனுப்புவார்.

(b) இலத்திரனியல் வடிவிலோ அல்லது தபால் முறையினூடாகவோ அவ்வப்போது வங்கிக் கூற்றுக்களைப் பெறுவதற்கு இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் வசதிகளை வாடிக்கையாளர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், வாடிக்கையாளர் அத்தகைய நோக்கத்திற்காக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் வசதிகள் மூலம் அவர்களின் பரிவர்த்தனைகளின் நிலையைப் பார்க்கலாம்.

(c) அத்தகைய வங்கிக்கூற்று அல்லது உறுதிப்படுத்தல் கிடைத்த 14 நாட்களுக்குள் வர்த்தகர் அல்லது இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தல்கள் அல்லது வங்கிக்கூற்றுக்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் வாடிக்கையாளர் எழுத்துமூலமாக வர்த்தகருக்கு அறிவிக்க வேண்டும்.

(d) முதிர்வுத் தொகைக்கான அறிவுறுத்தல்களை முதிர்ச்சிக்கு குறைந்தபட்சம் ஏழு கலண்டர் நாட்களுக்கு முன் வழங்க வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார். முதிர்வுத் தொகையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து வர்த்தகரிடம் எந்த அறிவுறுத்தல்களும் இல்லாத பட்சத்தில், வாடிக்கையாளர் சாசனத்தின்படி, முந்தைய பரிவர்த்தனையின் காலத்திற்கு மிகாத ஒரு காலத்திற்கு வர்த்தகர் அத்தகைய ஈட்டல்களை மீண்டும் முதலீடு செய்யலாம்.

10. அறிவித்தல்கள்

வர்த்தகரும் வாடிக்கையாளரும் ஒருவருக்கொருவர் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்த ஒரு அறிவிப்பும் அனுப்பப்பட வேண்டிய நபர்களின் பெயர்கள் மற்றும் பதவிகளை அவர்களின் முகவரிகள், தொலைநகல், தொடர்பு இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகளுடன் பொருந்தக்கூடியதாக தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகர் ஒவ்வொருவரும், மேலே குறிப்பிட்டுள்ள விதத்தில் ஏதேனும் மாற்றம் குறித்த அறிவிப்பைப் பெறும் வரை மற்றும் செயற்படுவதற்கு நியாயமான நேரம் கிடைக்கும் வரை (அதன் பின்னர் அந்த மாற்றத்தின் மீது சார்ந்திருக்கலாம்) மேற்கூறிய தகவலை சார்ந்திருக்கலாம்.

11. முறைப்பாடுகளை தீர்த்தல்

இலங்கை மத்திய வங்கியினால் முதன்மை வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாடிக்கையாளர் சாசனத்தின் 14வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள முறைப்பாடுகளைத் தீர்க்கும் நடைமுறைக்கு ஏற்ப வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு முறைப்பாடுகளையும் வர்த்தகர் தீர்த்து வைப்பார்.

12. திருத்தங்கள்

வர்த்தகர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளில் ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள் தொடர்பாக வாடிக்கையாளருக்கு ஒரு மாதத்திற்கு குறையாத அறிவிப்பை வழங்குவார்.

13. தொடர்பாடல் மொழி

வர்த்தகரின் தெரிவுக்குரிய தொடர்பாடல் மொழி ஆங்கிலமாகும் மாற்றாக, வாடிக்கையாளர் வர்த்தகருடன் செய்துகொள்ளும் எந்தவொரு பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்: 'ஆவணத்தை தனக்கு சிங்களம் அல்லது தமிழ் மொழியில் வழங்குமாறு வாடிக்கையாளர் கோரலாம்.

14. ஏற்புடைய சட்டம்

வர்த்தகர் எல்லா நேரங்களிலும் அதன் பொறுப்புகள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நிறைவேற்றுவதிலும் வாடிக்கையாளருக்கு சேவைகளை வழங்குவதிலும் ஏற்புடைய அனைத்து எழுதப்பட்ட சட்டங்களின்படி செயற்படுவார்.

இந்த ஆவணத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்த திகதிகளில் இந்த ஆவணத்தை தரப்பினர் செயற்படுத்தியதற்கு சாட்சியாக.

.....	
பெயர்	பெயர்:
பதவி:	பதவி:
திகதி:	திகதி:

[வாடிக்கையாளர் தனிநபராக இருக்கும் பட்சத்தில்]

கையொப்பம் (கள்)	
பெயர்	பெயர்:
கையொப்பம் (கள்)	
பெயர்	பெயர்:
சாட்சி:	(பெயர்)
சாட்சி:	(பெயர்)
திகதி:	திகதி:

[வாடிக்கையாளர் கூட்டிணைக்கப்பட்டதாக இருக்கும் பட்சத்தில்]

..... முன்னிலையில் பணிப்பாளர்களால்
கொழும்பில் கைச்சாத்திடப்பட்டதுடன், வரையறுக்கப்பட்ட

..... நிறுவனத்தின் பொது முத்திரை இடப்பட்டது.

பணிப்பாளர்

பணிப்பாளர்

சாட்சி:

1.

2.

அல்லது

நிறுவனத்தினால் கையொப்பமிடுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆல்

கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

கையொப்பம்

சாட்சி:

1.

2.